

(ஆ) கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் அமைப்பை எவ்வாறு தணிக்கை செய்வது?

How to audit a Computerised Accounting system?

PART C — (3 × 10 = 30)

Answer any THREE questions.

16. தணிக்கையின் நோக்கங்களை விளக்குக.
Explain the objects of Audit.
17. ஆள்சார் நடவடிக்கைகளை சான்றாய்வு செய்வது பற்றி விவரி.
Enumerate the vouching of personal ledgers.
18. பின்வருவனவற்றை எவ்வாறு சரிபார்த்து மதிப்பிடுவது.
(அ) கொடுபட வேண்டிய செலவுகள்
(ஆ) கடனீந்தோர் மற்றும்
(இ) செலுத்துதற்குரிய மாற்றுச் சீட்டு
How will you verify and value the following items:
(a) Outstanding Expenses
(b) Creditors and
(c) Bills Payable
19. தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கங்களை விவரிக்கவும்.
Describe the contents of audit report.
20. பங்காதாயத்தின் வகைகளை விளக்குக.
Explain the types of Dividend.

S.No. 1716 T

19 CCCPA 11

(For candidates admitted from 2019–2021 batch)

B.Com. DEGREE EXAMINATION, NOVEMBER 2023.

Part III — Professional Accounting — Major

AUDITING

Time : Three hours

Maximum : 75 marks

PART A — (10 × 2 = 20)

Answer ALL questions.

1. அகச் சோதனை என்பதன் பொருள் என்ன?
What is the meaning of Internal Check?
2. அரசு தணிக்கை என்றால் என்ன?
What is Government Audit?
3. ஆதார சீட்டு தணிக்கையின் ஏதேனும் இரண்டு நோக்கங்களைக் குறிப்பிடுக.
State any two objectives of Vouching.
4. ஆள்சாராப் பேரேடு என்றால் என்ன?
What is impersonal ledger?
5. பொது காப்பு பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
Write a short note on General Reserve.

6. சரிபார்த்தல் வரையறுக்கவும்.
Define Verification.
7. பங்கு மூலதன தணிக்கை என்றால் என்ன?
What is meant by Share Capital Audit?
8. தணிக்கையாளரின் கல்வித் தகுதியைக் குறிப்பிடவும்.
State the educational qualification of an auditor.
9. பங்காதாயம் வரையறுக்கவும்.
Define Dividend.
10. கணினிமயமாக்கப்பட்ட தணிக்கையின் பயன்கள் என்ன?
What are the uses of computerized audit?

PART B — (5 × 5 = 25)

Answer ALL questions, choosing either (a) or (b).

11. (அ) அகக் கட்டுப்பாட்டு அமைப்பு மதிப்பீட்டின் படிகளை விவரிக்கவும்.
Describe the steps in evaluation of internal control system
- Or
- (ஆ) தணிக்கையியலுக்கும் புலனாய்வுக்கும் உள்ள வேறுபாடுகளை விவரி.
Distinguish between Auditing and Investigation.

12. (அ) சான்றாய்வின் முக்கியத்துவத்தை விளக்குக.
Explain the significance of Vouching.
- Or
- (ஆ) ரொக்க செலுத்தல்களை எவ்வாறு சான்றாய்வு செய்வாய்?
How do you vouch Cash Receipts?
13. (அ) சரிபார்த்தலின் நோக்கங்களை விளக்கவும்.
Explain the objectives of verification.
- Or
- (ஆ) தேய்மானம் தொடர்பான தணிக்கையாளர்களின் கடமைகளைக் குறிப்பிடவும்.
State the auditors duties regarding Depreciation.
14. (அ) பங்கு மாற்ற தணிக்கையின் நடைமுறை யாவை?
What is the procedure of share transfer audit?
- Or
- (ஆ) ஒரு நிறுவனத்தின் தணிக்கையாளர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
How is an auditor of a company appointed?
15. (அ) காப்பில் இருந்து பங்காதாயம் அறிவிப்பது தொடர்பான விதிகள் யாவை?
What are the rules regarding declaration of dividend out of reserves?
- Or